

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,
PART III.

FRIDAY, MAY 4, 1900.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899.]

TAKE notice, that unless within three months from the 31st day of March, 1900, the persons, if any, who claim any interest in the land hereinafter mentioned, appear before me at the Kegalla Kachcheri and make claim to the said land or to some interest therein.

I, Bertram Hill, Assistant Government Agent for the District of Kegalla, in the Province of Sabaragamuwa, in pursuance of the powers in me vested by Ordinances No. 1 of 1897 and No. 1 of 1899, shall declare by writing under my hand that the said land to which no claim has been made, is the property of the Crown.

BERTRAM HILL,
Assistant Government Agent.

Description of Land referred to.

A block of land comprising the following lots :—

| d comprising the following lots :— | | | Extent. |
|------------------------------------|--|-----|-----------------|
| Lot. | Name of Land. | | A. R. P. |
| 472 | Pitakandemukalana | ... | 0 2 17 |
| 473 | Talgamamukalana, Pitakandamukalana, &c. | ... | 47 2 32 |
| 474 | Pitakandamukalana, Diwulkonahena, Kalugalbodamukalana, Kekirimukalana, &c. | ... | 84 0 13 |
| Total | | | 132 1 22 |

on preliminary plan 237, situated in the villages Talgama, Bodawila, and Wadukanda in Otara patty of Beligal korale, in the Kegalla District, as described in the annexed plan ; and bounded on the north by a road, Galkeitiya-ela, and Galkeiyahena claimed by Setuwa Duraya ; on the east by Galkeiyahena claimed by Kiri Duraya and others, Kongahamullehena claimed by R. Kira and others, Nugamullehena claimed by R. Ukuwa and others, Kongahamullehena claimed by R. Kira and others, Egodawatthehena claimed by R. Dinja and others, Digalawatta claimed by R. Kira and others, Wavakumburagodakandana and Wewakumbura claimed by R. W. Kira and others, Mahausagalawatta claimed by L. W. Appuwa, Weragodakandehena (P. P. 237) and Waragodakandehena claimed by R. Kira and others, Panwattemullehena claimed by R. W. Ukuwa, Wera-godakandehena claimed by R. W. Kira and others, Kotugallahena claimed by R. W. Ukuwa and others, Kekirihena claimed, by H. P. Ukuwa and others ; on the south by Buluwahena and Buluwahena (P. P. 237) claimed by Kirisaduwa Duraya, Kalugalbodahena claimed by L. Duraya, Weralugollehena claimed by W. D. Kira, Minunwattehena claimed by R. P. Ukuwa and others, and Kahagala-oya ; on the west by a water-course, Nikagollehena and Kapukotuwahena (P. P. 237) claimed by M. P. Kirisaduwa Duraya and others, Kandehena claimed by H. P. Ukuwa and others, Gallandahena claimed by L. W. Appuwa and others, Bogahamullehena and Dorawahena claimed by R. W. Kira and others, Dorawahena and Dawelkone Aswedumakumbura claimed by L. W. Appuwa and others, Dawelkone Aswedumakumbura claimed by Attadassi Terunnanse, Badalamullehena claimed by L. W. Appuwa and others, Badalamullehena claimed by Attadassi Terunnanse, Badalamullehena claimed by R. W. Kira, Badalamullehena claimed by T. Wattuwa, Badalamullehena and Kapukotuwahena claimed by A. P. Kirisaduwa Duraya and others, Ehalawatta claimed by A. P. D. Salu, and Pillagawahena claimed by R. Mohota and others.

ලේඛන පැහැදිලිව ඉතුළු සැම්බික්ව අයිතිවාසිකමක් ඇති කෙනෙක් ඉන්හුවනම් ඒ ආය වම් 1900 ක්වා මාරුඹු මස 31 එවෝ දින පෙන්වනු ලබයි. ඇත්තු මාරුඹු මස 31 එවෝ දින පෙන්වීමෙහිට ඇවිරිණ් මා ඉඩිටිට්ව පෙන්ස්සිට එක් ඉවත් කුවරියට තිබෙන අයිතිවාසිකම නොතොක් ඒ සැම්බික්ව තිබෙන වැදගත්කම හිසා නොසිටියෙන් සිරිරෘලු ප්‍රාන්ත උපාජ්‍යත්වයෙහිදී වන බේවුම් නිද්‍රා යන මා විසින් වම් 1897 ජෞ 1 එවෝ අභ්‍යන්තරීය පාඨ වම් 1899 ජෞ 1 එවෝ අභ්‍යන්තරීය මට ලැබූ තිබෙන බලපුරුවන්කම්වල ප්‍රකාරයට, අයිතිවාසිකම හිසා නොසිටිය ඒ ඉවත් යුතුස්ථානයක ඉවත් බව වෙනුවෙන් දැනුවත යුතුයි.

ବିର୍ତ୍ତେମି ହିନ୍ଦେ,
ଅଣିଲୁଚେଲ ପ୍ରତୀଶସନ ଲମିକୁ.

ක්‍රියන්තේ මේ ගඩම පාඨයි.

1. කුගලෝ දින්තික්සුවට ඇති වෙළිගල්වක්රලේ මිහරපත්තාවේ කළේයට, බෝද්ධීල, ව්‍යුක්ජන් කියන ගම්බල පිළිකිරීම්ට අමුණාපු පශ්චාත් දින්යෙහි පෙන්සන කොමිටර 237 ත්‍රිල්ලිනියලේ සඳහන මෙහි පූජන දක්වක තිමිකටියට, එනම්:-

| கே.ந. | ஒமெ கம். | தக்க. |
|-------|--|----------|
| | | ட. ர.ப. |
| 472 | பிவகங்கல் இவ்வளை, ... | 0 2 17 |
| 473 | கலை முதிர்வளை, பிவகங்கல் இவ்வளை சுக வற்கு ... | 47 2 32 |
| 474 | பிவகங்கல் இவ்வளை, குவில்கோகிளேக், கூல்கல் தொவி இவ்வளை, கூகீரிக்கில்லை சுகாடி ஓவுமி ... | 84 0 13 |
| | | 132 1 23 |

1900 ம் வூலுப் பங்குவினா 31 ச் தேதியிலிருந்து மூன்று மாசுத்தான்ஸோ இதிலே பின்னர்ச்செல்லப்பட இம் காணியிலே ஏதும் உடன்தயங்களைக்களை உரித்துப்பேசுபவர்கள் யாருமுண்டானால், அவர்கள் கேகாலீக் கச்செரியிலே எனக்கு முன்பாகத் தெரிப்பட்டுக் குறித்த காணிகளுக்கு அல்லது அதிலே யாதும் உடன்தொக்கு உரித்துண்டெனச் சாசித்தாலனால், சப்பரகாம மரகாணத்தைக்கேருந்த கேகாலீ டின்திரிக்கு உதவி அரசாட்சி சூன்னுடைய பற்றிரம் ஹில் ஆகிய நான் 1897 ம் 1899 ம் வூஸ்-த்து 1 இலக்கக்சட்டத்தினால் எனக்குத்தரப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசுப்படாததாகிய குறித்த காணிகள் முடிக்குரிய ஆதனமென என்னுடைய கையொப்பத்தோடு எழுத்திலே வெளிப்பதித்துவேன் என்பதை அறிந்துகொள்க.

பற்றிரம் இனில்,
உதவி அரசாட்சி வெசன்று.

சுட்டிய காணிகள்.


கோலை டுஷ்டிக்கில் பெலிக்கோரளையில் ஒத்தபத்து தல்கொம, போதாவிலையும், வடிகந்த என்கிற கிராமங்களில் இத்தன் அண்டத்திருக்கும் 237 ம் இலக்க பிரதபத்தில் காண்கிற இதன் கீழ் சொல்லப்படும் காளி அடங்கிற சிலத்தன்களுக்கு எல்கை : வடக்கு-ஒரு பாரை, கல்கெட்டிய அலும் சேத்தவாதரயா உரித்து பேசம் கல்கெட்டியன ; சிழக்கு-உறித்தறயாவும் சிலரும் உரித்தபேசம் கோள்க்குமல்லன, ஆர். உக்குவாவும் சிலரும் உரித்தபேசம் நூங்குமல்லன, ஆர். கிருவும் சிலரும் உரித்தபேசம் கோள்க்குமல்லன, ஆர். முங்காவும் சிலரும் உரித்தபேசம் எகொடவத்தன, ஆர். கிருவும் சிலரும் உரித்தபேசம் திக்கலேவத்த, ஆர். டபிள்யூ. கிருவும் சிலரும் உரித்தபேசம் வெவகும்புறத்தொடக்கந்ததயும் வெவகும் புற, எல். டபிள்யூ. அப்புவா உரித்தபேசம் மாவுங்கலவத்த, ஆர். கிருவும் சிலரும் உரித்தபேசம் வேற்கொடக்கந்தன, ஆர். டபிள்யூ. உக்குவா உரித்தபேசம் பனுவத்தமுல்லேன, ஆர். 237 (P. P. $\frac{237}{474\frac{1}{2}}$) ம், வேற்கொடக்கந்தன, ஆர். டபிள்யூ. உக்குவா உரித்தபேசம் பனுவத்தமுல்லேன, ஆர். டபிள்யூ. உக்குவாவும் சிலரும் உரித்தபேசம் கொட்டுக்கில்லேன, எச். பி. உக்குவாவும் சிலரும் உரித்தபேசம் கெக்கிறன ; தெற்கு-கிறிசாதவா துரயா உரித்தபேசம் புலுவேணயும் புலுவேன (P. P. $\frac{237}{474\frac{1}{2}}$) எல். துரயா உரித்தபேசம் கஞ்சக்கொடாரன, டபிள்யூ. டி. கிரு உரித்தபேசம் வெறுவுகொல்லன, ஆர். பி. உக்குவாவும் சிலரும் உரித்தபேசம் மினுன்வத்தவனயும் காலனுய ; மேற்கு-தண்ணீரூடிம் வாய்க்கால, எம். பி. கிறிசாதவா துரயாவும் சிலரும் உரித்தபேசம் நிக்கொல் லேனயும் கப்புகொட்டுவேன (P. P. $\frac{237}{474\frac{1}{2}}$), எச். பி. உக்குவாவும் சிலரும் உரித்தபேசம் கந்தேன, என். டபிள்யூ. அப்புவாவும் சிலரும் உரித்தபேசம் கலஶங்கேன, ஆர். டபிள்யூ. கிருவும் சிலரும் உரித்தபேசம் போக அமூலனயும் தொறவேன, எல். டபிள்யூ. அப்புவாவும் சிலரும் உரித்தபேசம் தொறவேனயும் தவல்கோன் அவ்வத்தம்கும்புற, அத்தக்கூச தெருங்னுன்சே உரித்தபேசம் தவல்கோன அவ்வத்தம்கும்புற, எல் டபிள்யூ. அப்புவாவும் சிலரும் உரித்தபேசம் படலமுல்லேன, அத்தக்கூச தெருங்னுன்சே உரித்தபேசம் படல்லமுல ஏவுத்த, ஆர். டபிள்யூ. கிரு உரித்தபேசம் படலமுல்லேன, நீ. வத்தவா உரித்தபேசம் படல்லமுலதெனிய, என். பி. கிறிசாதவா துரயாவும் சிலரும் உரித்தபேசம் படலமுல்லேனயும் கப்புகொட்டுவேன, எ. பி. டி. சது உரித்தபேசம் இயலவத்தயும், ஆர். மோத்தவும் சிலரும் உரித்தபேசம் பிஸ்லெவான.

୭୩

காலையிலே கூடுபோன்.

| | | | | | | | |
|-----|-----|--|-----|-----|----|---|----|
| 472 | ... | பிட்டகங்கே முக்கலான் | ... | ... | 0 | 2 | 17 |
| 473 | ... | தல்கழு முக்கலானவும் பிட்டகங்தமுக்கலான், இன்னம் சில | | | 47 | 2 | 32 |
| 474 | ... | பிட்டகங்தமுக்கலான், திவுல்கொனேஏனயும், கறுகல்பொ | | | | | |
| | | ட முக்கலானகெசிரி முக்கலான், இன்னம் சில | ... | | 84 | 0 | 13 |

ଶିଖାଳୀ



Situation : Otara pattu in Beligal korale.
Village—Talgama.

| Lot. | Name of Land. | Extent. | | |
|------|--|---------|-------|------|
| | | A. | R. P. | |
| 472 | Pitakandemukalana Villages—Talgama, Bodawila, and Wadukanda. | ... | 0 | 2 17 |
| 473 | Talgamamukalana, Pitakandamukalana, &c. Villages—Wadukanda and Bodawila. | ... | 47 | 2 32 |
| 474 | Pitakandamukalana, Diwulkonahena, Kalugalbodamukalana, and Kekirimukalana | ... | 84 | 0 13 |

Surveyor-General's Office,
Colombo, October 30, 1899.

S. J. C. MORE,
for Surveyor-General.